

ഉടക സ്റ്റേറ്റ്

✉ தொடர்புட்டல் தினாணக்களம், இல.30, சனாதிபதி மாவட்டதை, கொழும்பு 01, இலங்கை
📞 +94 11 2477424 / +94 11 2477669 📎 +94 11 2346304
✉ @ communications@cbsl.lk / dcommunications@cbsl.lk 🌐 www.cbsl.gov.lk



ශ්‍රී ලංකා මහ බැංකුව இலங்கை மத்திய வங்கி CENTRAL BANK OF SRI LANKA

வெளியிடுவர் புள்ளிவிபரத் தினைக்களம்

2024.05.15

இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2024 ஏப்பிற்கு

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 ஏப்பிற்லில் தயாரித்தல் நடவடிக்கைகளில் சுருக்கத்தினையும் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலையும் எடுத்துக்காட்டுகின்றன

தயாரித்தலுக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.ச - தயாரித்தல்), 2024 ஏப்பிற்பில் 42.0 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, பருவகாலப் போக்கின் பின்னால் தயாரித்தல் நடவடிக்கைகளில் சுருக்கக்கூடினை எடுத்துக்காட்டியது. புதிய கட்டளைகள், உற்பத்தி, தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பு ஆகிய துணைச் சுட்டெண்கள் மாதகாலப்பகுதியில் வீழ்ச்சியடைந்து, சுட்டெண்ணில் ஒட்டுமொத்த வீழ்ச்சியை விளைவித்தன.

பதிலிறுப்பாளர்கள் குறிப்பிடுவதன் பிரகாரம், புதிய கட்டளைகளின் வீழ்ச்சிக்கு பண்டிகைப் பருவகாலக் கேள்வி குறிப்பாக, உணவு மற்றும் குடிபானங்களுக்கான கேள்வி முடிந்தமை பிரதான காரணமாக அமைந்தது. உந்பத்தியில் வீழ்ச்சிக்கு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறைக்காக அனேகமான தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டமையினால் ஏப்பிறவில் குறைந்த பணி நாட்கள் முதன்மைக் காரணமாக அமைந்தன. மேலும், புதிய கட்டளைகள் மற்றும் உந்பத்தி என்பவற்றில் வீழ்ச்சிக்கிசைவாக தொழில்நிலையும் கொள்வனவுக்களின் இருப்பும் மாதகாலப்பகுதியில் குறைவடைந்தன. அதேவேளை, மாதத்தில் நீடித்த விடுமுறைநாட்கள் காரணமாக நிரம்பலர்களின் விநியோக நேரம் ஏப்பிறவில் மேலும் நீடிச்சியடைந்தது.

கொழுசு - தயாரித்தல் அளவீட்டுத் தொகுப்பு

மாறி	மாச.	ஏப்.	+/-	சுருக்கம்
கொ.மு.ச - தயாரித்தல்	62.5	42.0	-	அதிகரிப்பிலிருந்து விழுக்சியடைகின்றது
புதிய கட்டளைகள்	66.5	40.5	-	அதிகரிப்பிலிருந்து விழுக்சியடைகின்றது
உற்பத்தி	67.2	31.5	-	அதிகரிப்பிலிருந்து விழுக்சியடைகின்றது
தொழில்நிலை	54.5	46.5	-	அதிகரிப்பிலிருந்து விழுக்சியடைகின்றது
கொள்வனவுகளின் இருப்பு	65.5	38.5	-	அதிகரிப்பிலிருந்து விழுக்சியடைகின்றது
நிரம்பலர்களின் விநியோக நேரம்	55.6	59.1	+	நீட்சியடைகின்றது, உயர்வான விதத்தில் மூலம்: இலங்கை மக்திய வங்கி

கேள்வியில் படிப்படியான அதிகரிப்பினை எதிர்பார்த்து, அடுத்த முன்று மாதங்களுக்கான தொழிற்சாலை எதிர்பார்க்கைகள் சாதகமாகக் காணப்படுகின்றன.



மூலம்: இலங்கை மத்திய வங்கி

ഉലക്ളാവിയ കോർജ്ജപ്പാട്

ಕೊಮುಸ ತಯಾರಿತ್ತಲ್ಲ ತೊಗುಪ್ಪ

நாடு/ அதிகார எல்லை	போக்கு
உ_லகம்	மேம்பட்டுள்ளது, மெதுவான வீதத்தில்
இந்தியா	மேம்பட்டுள்ளது, மெதுவான வீதத்தில்
சீனா	மேம்பட்டுள்ளது, உயர்வான வீதத்தில்
ஐக்கிய அமெரிக்கா	மேம்பாட்டிலிருந்து நடுநிலை
ஐக்கிய இராச்சியம்	மேம்பாட்டிலிருந்து சீர்க்கலைந்துள்ளது
பூர்வோ வலயம்	சீர்க்கலைந்துள்ளது, உயர்வான வீதத்தில்

மூலம்: எஸ் அன்ட் பி குணோபல், 2024 மே 15 அன்றை உள்ளவரை (கொழுசு வெளியீருகள் (spglobal.com))

¹என் அந்ட பி குளோபல், உலகம் முழுவதும் 40 இங்கு மேற்பட்ட நாடுகளுக்கு கொழு சுட்டெண்களைத் தொகுத்தினார்கள்

பணிகளுக்கான இலங்கைக் கொழுசுட்டெண் (கொழுசு - பணிகள்), 56.7 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்த வியாபார நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2024 ஏப்ரிலில் பணிகள் நடவடிக்கைகளில் மெதுவான விரிவடைதலை எடுத்துக்காட்டியது.

பல துணைத் துறைகளுக்கிடையில் அவதானிக்கப்பட்ட மேம்பாடுகள் மூலம் தொழில் நடவடிக்கைகளில் விரிவடைதல் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, நிதியியல் பணிகளின் தொழில் நடவடிக்கைகள், 2024 மாச்சில் கொள்கை வீதிகளில் குறைப்பின் பின்னர் தொடர்ந்தும் வளர்ச்சியடைந்தன. மேலும், மொத்த விற்பனை மற்றும் சில்லறை வர்த்தக துணைத் துறையின் தொழில் நடவடிக்கைகள் பருவகாலக் கேள்விக்கு மத்தியில் கணிசமான வளர்ச்சியினை அனுபவித்தன. அதேவேளை, நிகழ்ச்சி தயாரித்தல் மற்றும் ஒலிபரப்பு, தொலைத்தொடர்பாடல் மற்றும் உண்மைச் சொத்துத் துணைத் துறைகளும் மாதகாலப்பகுதியில் சாதகமான அபிவிருத்திகளைப் பதிவுசெய்தன. எவ்வாறுப்பினும், சுற்றுலாப் பயணிகள் வருகைகளில் வீழ்ச்சிக்கிசைவாக தங்குமிடம், உணவு மற்றும் குடுப்பை துணைத் துறை மாதத்திற்கு மாதம் அடிப்படையில் மாதகாலப்பகுதியில் சுற்று வீழ்ச்சியடைந்தன.

புதிய வியாபாரங்கள் குறிப்பாக, மொத்த விற்பனை மற்றும் சில்லறை வர்த்தகம், நிதியியல் பணிகள் மற்றும் உண்மைச் சொத்துத் துணைத் துறைகளில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் மூலம் அதிகரித்தன.

பல கம்பனிகளாலும் மேற்கொள்ளப்பட்ட சில புதிய ஆட்சேர்ப்புக்களுக்கு மத்தியில் தொழில்நிலை ஏப்ரிலில் வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, நிலுவையிலுள்ள பணிகள் ஏப்ரில் காலப்பகுதியில் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்தன.

கொழுசு - பணிகள் அளவிட்டுத் தொகுப்பு

மாநில	மாசு	ஏப்	+/-	சுருக்கம்
கொழுசு - பணிகள் (வியாபார நடவடிக்கைச் சுட்டெண்)	67.7	56.7	-	அதிகரிக்கின்றது, மெதுவான வீதத்தில்
புதிய வியாபாரங்கள்	64.0	56.2	-	அதிகரிக்கின்றது, மெதுவான வீதத்தில்
தொழில்நிலை	52.7	42.8	-	அதிகரிப்பிலிருந்து வீழ்ச்சியடைகின்றது
நிலுவையிலுள்ள பணி	48.3	49.4	+	வீழ்ச்சியடைகின்றது, மெதுவான வீதத்தில்
நடவடிக்கைகளுக்கான எதிர்பார்க்கைகள்	74.2	67.5	-	அதிகரிக்கின்றது, மெதுவான வீதத்தில்

மூலம்: இலங்கை மத்திய வங்கி

அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கான தொழில் நடவடிக்கைகளுக்கான எதிர்பார்க்கைகள் சாதகமான பேரண்டப் பொருளாதார நிலைமைகள் மூலம் ஆதரவளிக்கப்பட்டு, மெதுவான வீதத்திலேனும் தொடர்ந்தும் அதிகரித்தன.

தொழில்நுட்பக் குறிப்பு:

முறையிலிருந்துகொண்டு தொடர்ந்துவருகின்ற மாதத்தின் முதலறையில் நிறைவுசெய்யப்படுகின்றன. ஒவ்வொரு மாறுவிக்காகவும் முன்னைய மாதத்துடன் ஒப்பிட்டு அதிகரிப்பை, வீழ்ச்சியை அல்லது மாற்றுமின்மையை அறிக்கையிடுமாறும் ஏதேனும் மாற்றுங்களுக்கான காரணங்களை வழங்குமாறும் பதிலிறுப்பாளர்கள் கேட்கப்படுகின்றனர். சுட்டெண் தொகுப்பும் சுட்டுகள் புற்றிய பொருள்கோடலும் எல் அண்ட் பி. குரோபால் அளவிட்டு முறையியலைப் பின்பிற்றுகின்றன.

கொழுசு - தயாரித்தல், தயாரித்தலுக்கான முதன்மைச் சுட்டெண்ணாகக் கருதப்படுகின்ற இது புதிய கட்டளைகள், வெளியீடு, தொழில்நிலை, நிரம்பலர் விநியோக நேரம் மற்றும் கொள்வனுக்கூடிய இருப்பு என்பதை நிறையேற்றப்பட்ட சராசரியமானாகும். பனிகளுக்கான நடவடிக்கைகள் சுட்டெண் என்பது, பன்னாட்டு நிதியான சிறந்து நடத்தைகளுக்கைமைக பனிகளுக்கான முதன்மைச் சுட்டெண்ணாகும். இது, கொழுசு - பணிகள் எனக் குறிப்பிடு செய்யப்படுகின்றது. பணிகள் வியாபார நடவடிக்கைச் சுட்டெண்ணானது தயாரித்தல் உற்பத்திச் சுட்டெண்ணானது ஒப்பிடத்தக்கதாகும்.

சுட்டெண்

கொழுசுட்டெண்ணானது “வியாபாரித்தல் சுட்டெண்ணாக” கணிக்கப்படுகிறது. இங்கு இது 0 மற்றும் 100 இறகுமிடையிலான பெறுமதியினைக் கொண்டிருக்குமிடத்து.

கொழுசு=50 மாதத்திற்கு மாத அடிப்படையில் துறையானது நடுநிலையில் காணப்படுகிறது.

கொழுசு>50 மாதத்திற்கு மாத அடிப்படையில் துறையானது பொதுவாக விரிவடைகிறது.

கொழுசு<50 மாதத்திற்கு மாத அடிப்படையில் துறையானது பொதுவாக வீழ்ச்சியடைகிறது.

மாதிரி

மாதிரிக் கட்டமைப்பானது ஊ.சே.நிதியத் தினைக்களுக்கிடையில் பெறப்பட்ட மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாரிய கம்பனிகளின் பட்டியலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகளுக்கான மாதிரிகள் ஒவ்வொன்றிற்குமான குறைந்தபட்சம் 100 பதிலிறுப்புக்களைக் கொண்ட இலக்குகளுடன் மொத்த உற்பத்திகளின் துறையாளர்யான பங்குகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டன.

மாநிலகளின் வருவாயிலக்கணாங்கள்:

தொழில்நிலை

: நிறைவத்தில் பணியாற்றும் அலுவலர்களின் எண்ணிக்கை

கொள்வனுக்களின் இருப்பு

: உற்பத்திக்கும் பயன்படுத்துவதற்காக கொள்வனுப் பெறப்பட்டு

நிரம்பலர் வழங்கல் நேரம்

: கட்டளை வழங்கப்படுமைக்கும் நிரம்பலர்களினால் பொருட்கள்

நிலுவையிலுள்ள பணிகள்


: வழங்கப்படுமைக்குமிடையிலான நேர வேறுபாடு

மற்றுவைய மாநிலகள் சுப்பமான விளக்கத்தினைக் கொண்டுள்ளன.

: பூர்த்திசெய்யப்படாத கட்டளைகள்

பணிகள் கொழுசு 56.7

2024 ஏப்ரில்



உலகளாவிய தோற்றுப்பாடு: கொழுசு பணிகளின் தொகுப்பு

நாடு/அதிகார எல்லை	போக்கு
உலகம்	மேம்பட்டுள்ளது, உயர்வான வீதத்தில்
இந்தியா	மேம்பட்டுள்ளது, மெதுவான வீதத்தில்
சீனா	மேம்பட்டுள்ளது, மெதுவான வீதத்தில்
ஐக்கிய அமெரிக்கா	மேம்பட்டுள்ளது, மெதுவான வீதத்தில்
ஐக்கிய இராச்சியம்	மேம்பட்டுள்ளது, உயர்வான வீதத்தில்
பூரோ வலயம்	மேம்பட்டுள்ளது, உயர்வான வீதத்தில்

மூலம்: எஸ் அண்ட் பி குரோபால், 2024 மே 15 அன்று உள்ளவாறு (கொழுசு வெளிப்பிரகார் (spglobal.com))